

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2089/1 - 2018 සැප්තැම්බර් මස 17 වැනි සඳුදා - 2018.09.17
2089/1 ஆம் இலக்கம் - 2018 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 17 ஆந் திகதி திங்கட்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் கீழ், எனக்குறித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள் சமரவீர ஆகிய நான், இக்கட்டளை மூலம், 2018 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 ஆந் திகதிய 2064/53 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட கட்டளையின் 3 ஆம் பந்தியினை, பின்வரும் புதிய பந்திகளைப் பதிலீடுசெய்வதன் மூலம் திருத்தியமைக்கப்படுகிறது என இத்தால் அறியத்தருகின்றேன்.

“(3) (அ) 2018 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 01 ஆந் திகதிக்கு முன்னர் 1978 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கும் ஏதேனும் தொழில்முயற்சியொன்று; மற்றும்

(ஆ) மேற்குறித்த ஒப்பந்தத்தின் மூலம், 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 2000 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் அல்லது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம் என்பனவற்றின் கீழ் குறித்த தொழில் முயற்சியின் இலாபம் மற்றும் வருமானம் அல்லது அத்தொழில் முயற்சி மூலம் வழங்கப்படுகின்ற ஏதேனும் பங்கிலாபங்கள், பூரணமாகவோ அல்லது அதன் பகுதியளவிலோ வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கு அல்லது குறைக்கப்பட்ட விகிதத்திற்கமைய வரி விதிப்பதற்கு, அல்லது வருமான வரிப் பொறுப்புடமையினைக் கணிக்கும் அடிப்படைக்கான ஏற்பாடுகளை வழங்குமெனில்,

அத்தகைய தொழில்முயற்சியின் இலாபங்கள் மற்றும் வருமானத்தினதும் முடிவுறாதெஞ்சியுள்ள பாகத்திற்காக 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுவது அல்லது அத்தகைய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விகிதம் அல்லது அடிப்படையினைக் கருத்திற்கொண்டு கணிக்கப்பட்ட வருமான வரிக்கு பொறுப்புடமையாக்கப்படல் வேண்டும்.”

மங்கள் சமரவீர,
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு,
கொழும்பு 01,
2018, செத்தெம்பர் 17.

10 - 41

